

# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

## අති විශේෂ විළංගක්ස් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්හමාණප් පත්තිරිකා අති ඩිජිතල් ප්‍රතිචාර මාන්‍යතාවය නිවැරදි පෙන්වන පත්‍රය

අංක 2064/53 - 2018 අප්‍රේල් මස 01 වැනි ඉරිදා - 2018.04.01

2064/53 ஆம் இலக்கம் - 2018 ஆம் ஆண்டு ஏப்பிற்லை மாதம் 01 ஆந் திகதி ரூயிற்றுக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

## பகுதி I : தொகுதி (I) - பொது

## அரசாங்க அறிவித்துல்கள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம்

194 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கு, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 194 ஆம் பிரிவின் கீழ், குறித்த சட்டத்தின் நோக்கத்திற்காக ("சட்டம்") ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 2018 ஏப்பிற்கு மாதம் 01 அந்திக்கி அமுலக்குவரும்.

மங்கள சமரவீர்,  
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்,  
கொழும்பு 01,  
2018, ஏப்டிற்ல் 01.

நிலைபெயர்கால ஏற்பாடுகள் தொடர்பான ஒழுங்குவிதிகள்

- 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டமானது, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம் அல்லது அதனைப் பின்தொடர்ந்த ஏற்பாடுகளில் ஒழுங்குறுத்தப்பட்டாலன்றி, 2018 ஆம் ஆண்டின் ஏப்ரில் 1 ஆந் திகதியன்று அல்லது அதன் பின்னர் தொடர்க்கும் வரி மதிப்பீட்டாண்டுக்கு எது தொடர்பாக ஆள் ஒருவர் செலுத்த ஆளாகும் எதேனும் வருமான வரிக்கு அல்லது ஏற்புடைத்தாகாது.
  - எவரேனும் ஓர் ஆளின் முழு இலாபங்களும் வருமானமும் அல்லது அதன் எதேனும் பாகம், 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 16இ, 16ச, 16உ, 17, 17அ, 18, 20, 24அ ஆம் ஏற்பாடுகளின் கீழ் அவ்வேற்பாட்டில் குறித்துரைக்கப்படும் ஒரு காலப்பகுதிக்கு விலக்கனிக்கப்பட்டிருக்குமிடத்து, 2018 மார்ச் மாதம் 31 ஆந் திகதியன்று எவரேனும் ஒருவர் தொடர்பில் அத்தகைய முடிவுதெஞ்சியுள்ள காலப்பகுதி மீதமிருக்குமிடத்தும், அத்தகைய ஏற்பாடு தொடர்ந்தும் ஏற்புடையதாமென்றாற் போன்று, தொடர்ந்தும் வருமான வரியிலிருந்து விலக்கனிக்கப்படுதல் வேண்டும்.
  - ஆயினும்,

சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலிட்டுச் சபையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள தொழில் முயற்சியொன்றிருப்பின், மற்றும் ;



2A I கொடுப்பல் : (I) தேவை - தீர்மானம் செய்யும் பொருள்களின் பெற்றை அதிக விலை கூடுதல் போன்ற பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.04.01

(ஆ) அத்தொழில் முயற்சியின் முழு இலாபங்களையும் வருமானத்தையும் அல்லது அதன் ஒரு பாகத்தை, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் விடயத்திற்கேற்ப செலுத்தப்பட்ட பாலதான வருமான வரியிலிருந்து விலக்களிக் கப்படுவதற்கு ஏற்பாடு செய்கின்ற உடன்படிக்கையொன்றிருப்பின்,

அத்தகைய தொழில் முயற்சியின் இலாபங்களினதும் வருமானத்தினதும், முடிவுறாதெஞ்சியுள்ள பாகத்திற்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, சட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டபாலதான வருமான வரியிலிருந்து விலக்களிக்படுதல் வேண்டும் அல்லது அத்தகைய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விகிதம் அல்லது அடிப்படையினைக் கருத்திற்கொண்டு கணிக்கப்பட்ட வருமான வரிக்கு பொறுப்புமையாக்கல் வேண்டும்.

04. எவ்வேறும் ஓர் ஆளின் முழு இலாபங்களும் வருமானமும் அல்லது அதன் ஏதேனும் பாகம், 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 59ஏ, 59ஏ, 59ஓ, 59ஓ, 59ஜ, 50ஃ ஏற்பாடுகளின் கீழ் அவ்வேற்பாட்டில் குறித்துரைக்கப்படும் ஒரு காலப்பகுதிக்கு விலக்களிக்கப்பட்டிருக்குமிடத்தும், 2018 மாச்ச மாதம் 31 ஆந் திகதியன்று எவ்வேறும் ஒருவர் தொடர்பில் அத்தகைய முடிவுதெஞ்சியுள்ள காலப்பகுதி மீதுமிருக்குமிடத்தும், அத்தகைய ஏற்பாடு தொடர்ந்தும் ஏற்படுத்தயதாகமென்றாற்போன்று, தொடர்ந்தும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.
05. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் எவ்வேறும் ஒருவரின் ஏதேனும் வரி மதிப்பீடாண்டில் வரி மதிப்பிடற்பாலதான வருமானத்தைக் கண்டறிவதில் ஏதேனும் நட்டத்துக்காக கழிப்பனவை ஏற்பாடு செய்யுமிடத்தும், 2018, மாச்ச மாதம் 31 ஆந் திகதியன்று, அத்தகைய நட்டத்தின் அல்லது ஏதேனும், மீது மீந்துள்ளமிடத்தும், 2018, ஏப்பிற்கு 01 ஆந் திகதி அல்லது அதற்குப் பின்னர் தொடங்கும் ஏதேனும், வரி மதிப்பீடாண்டில் ஏற்பட்ட நட்டம் என 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய நட்டங்கள் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் அவ்வாளின் வரி மதிப்பிடற்பாலதான வருமானத்திலிருந்து கழிக்கப்படற்பாலதாகும்.
06. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, இறைவரிச் சட்டத்தின் ஏதேனும் ஏற்பாடுகளின் கீழ் எவ்வேறும் ஒருவரின் ஏதேனும் வரி மதிப்பீடாண்டில் வரி மதிப்பிடற்பாலதான வருமானத்தினைக் கண்டறிவதில் ஏதேனும் கொடுப்பனவு கழிப்பனவை ஏற்பாடு செய்யுமிடத்தும், 2018, மாச்ச 31 ஆந் திகதியன்று, அத்தகைய கொடுப்பனவின் ஏதேனும் மீது மீந்துள்ளமிடத்தும், 2018, ஏப்பிற்கு 01 ஆந் திகதி அல்லது அதற்குப் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரி மதிப்பீடாண்டில், குறிப்பீடு செய்யப்பட்ட நிபந்தனைகள் எப்படியிருப்பினும், அந்த ஆளின் வரி விதிக்கூட்டுக்க வருமானத்திலிருந்து கழிக்கப்பட இயலுமாக்கும் வகையில், அத்தகைய ஏற்பாடுகள் தொடர்ந்தும் பயன்வாயுப்பெறுகையில் உட்படுத்துதல் வேண்டும்.
07. பின்வருவனவற்றின் ஏதேனும் பெறுமானத் தேவைக்கான கொடுப்பனவானது :-

(அ) 2006 ஏப்பிற்கு 01 ஆந் திகதிக்கு முன்னர் கொள்ளப்பட்ட மூலதனச் சொத்து தொடர்பில் அல்லது 2006 ஏப்பிற்கு 01 ஆந் திகதிக்கு முன்னர் கொள்ளப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட ஏதேனும் தகைமைபெறும் கட்டிடம், அல்லது ;

(ஆ) 2006, ஏப்பிற்கு 01 ஆந் திகதி அல்லது அதற்கு பின்னரும் ஆனால் 2018, ஏப்பிற்கு 01 ஆந் திகதிக்கு முன்னரும் கொள்ளப்பட்ட மூலதனச் சொத்து தொடர்பில் அல்லது 2006 ஏப்பிற்கு 01 ஆந் திகதி அல்லது அதற்குப் பின்னரும் ஆனால் 2018, ஏப்பிற்கு 1 ஆந் திகதிக்கு முன்னர் கொள்ளப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட ஏதேனும் தகைமைபெறும் கட்டிடம்,

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்திலூள்ள அந்தந்த ஏற்பாடுகளுக்கு இனங்க கணிக்கப்பட்டு கழிக்கப்படுதல் வேண்டும்.

08. 2018, ஏப்பிற்கு 01 ஆந் திகதிக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட நிதி குத்தகை உடன்படிக்கை தொடர்பில் பெறப்பட்ட ஏதாவது இலாபங்கள், நட்டங்கள், பெறுகைகள், அல்லது கொடுப்பனவுகள் யாவும் 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கிணங்கவே கணிப்பிடப்படல் வேண்டும்.

09. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டின் கீழ் அமைச்சரினால் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீரிக்கப்பட்ட பின்வரும் உருவக வகைள் அல்லது செயற்பாடுகள் இந்தச் சட்டத்தின் அந்தந்த ஏற்பாடுகளின் கீழ் விடயத்திற்கேற்ப அமைச்சரினால் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் அங்கீரிக்கப்பட்டிருப்பதாகவும் கருதப்படுதல் வேண்டும்.

நிறுவனங்கள் அல்லது செயற்பாடுகள்	அங்கீரம் வழங்குபவர்
சுகாய் நிதி அல்லது சேமிப்பு சங்கம்	அமைச்சர்
மனிதாபிமானத் தன்மை கொண்ட செயற்பாடு	
பின்யைளர்களுக்கும் அல்லது தேவையுள்ளவர்களுக்கும் நிறுவனமையப்படுத்தப்பட்ட பராமரிபினை வழங்குவதற்காக தாபிக்கப்பட்ட தரும நிறுவனம்	
சுகாய் நிதியம்	
ஓய்வுகியம் அல்லது சேமிப்பு நிதியம்	அமைச்சர் அல்லது ஆணையாளர் தலைமையதிபதி
பணிக்கொடை நிதியம்	
கணக்காளர் ஒருவர் அல்லது தனிநப்பொருவர் (அதீகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி என்ற வரைவிலக்கத்தின் நோக்கங்களுக்காக)	ஆணையாளர் தலைமையதிபதி

10. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 138 (2) ஆம் பிரிவிற்கேற்ப, முன்சொல்லப்பட்ட உத்தேச வரிக் கடனானது, 2018/ 2019 மதிப்பீட்டு வருடத்திலிருந்து ஆரம்பிக்கின்ற தொடர்ச்சியான மூன்று மதிப்பீட்டாண்டுகளில் ஏதேனும் வருமான வரிப்பொறுப்பிற்கு எதிராக எதிரீடு செய்யப்பட்டு முன்செல்லப்படலாம்.

11. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணைந்த வகையில், 2018, ஏப்பிறல் 01 ஆந் திகதிக்கு முன்னர் கழிப்பனவு செய்யப்பட்டிருந்த ஏதேனும் பிற கம்பனியிலிருந்து அக்கம்பனியினால் பெறப்பட்ட ஏதும் அத்தகைய பங்கிலாபத்திலிருந்து 2019, ஏப்பிறல் 01 ஆந் திகதிக்கு முன்னர் ஏதேனுமோரு கம்பனியின் பங்குதார் ஒருவருக்கு செலுத்தப்பட்ட ஏதேனும் பங்கிலாபத்தினைப் பொறுத்த வரையில், அத்தகைய பங்கிலாபமானது, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் வரி விதிப்பனவிற்கு உட்படுத்தலாகாது.

12. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் தலைமையதிபதியினால், வதிவெற்றோர் ஒருவரின் வர்த்தகம், வியாபாரத்திலிருந்து அறவிடத்தக்கவகையில் கண்டறியப்பட்ட அந்நபரின் இலாப சதவீதமானது, 2018, ஏப்பிறல் 01 ஆந் திகதிக்கு முன்னராக காணப்பட்டன, குறித்த சதவீதமானது 2018 ஆம் ஆண்டு ஏப்பிறல் 01 ஆந் திகதி முதல் தொடக்கும் ஏதேனும் ஒரு வரி மதிப்பீட்டாண்டிற்கும் அறவிடத்தக்க தொகையின் சதவீதமாகத் தொடரப்படுதல் வேண்டும்.

13. 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் ஆணையாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட பணிப்புரை தொடர்ச்சியாக வலுவிலிருக்கும்.